

கியல் : 3

செய்யுள் : ஹிததைத் திருநாள்

உரைநடை : தேசியம் காத்த செய்மல்
பசுமீபான் 2. முத்திராமலிங்கத் தேவர்

திண்ணிப்பாடம் : கம்போடிய தமிழர்

கிலக்கணம் : ஒரேமுத்து ஒரு மொழி,
பகுபதம், பகாப்பதம்

வாய்யுள் - விடுதலைத் திருநாள்

I குறுநினை :

1. பக்திசிங் கண்ட கனவு யாது ?

கிந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை
பெற வேண்டும் என்பதை பக்திசிங் கண்ட கனவு ஆகும்.

2. கிருண்ட ஆட்சி என்ன எதனை மீரா குறிப்பிடுகிறார் ?
முன்னாள் ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி
ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை கிருண்ட ஆட்சி
என மீரா குறிப்பிடுகிறார்.

II சிறுநினை :

1. புத்தகத்தைப் பார்த்துப் படிக்க வைத்தல்

III புத்தகப் பயிற்சி :

பக்க எண் : 50 படிக்க வைத்தல்

I குறுவினா :

1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் வரியார் கூறியது யாது?

முத்துராமலிங்கத்தேவர் தமது வீரப்பேச்சால்
சாத்தனையோ தியாகிகளையும் விடுதல் பேச்சால் சாத்தனையோ
அறிவாளிகளையும் உண்டாக்கியவர்.

உண்மையை மறைக்காமல் வெளியுலகில் தனித்
துணிச்சல் பெற்றவர்.

'சுத்தத் தியாகி' என்று தந்தை வரியாரால்
பாராட்டப்பட்டவர்.

2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்புடைய சட்டத்தின்
மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?

முத்துராமலிங்கத்தேவர் தமது பேச்சாற்றலால் ஆங்கில ஆட்சிக்கு
சாதாரண மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.

மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள்
ஆங்கில ஆட்சிக்கு சாதாரண வீர கதாண்டு எழுந்தனர்.

அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக்
கைது செய்து சிறையில் அடைத்தது.

மேலும் வாய்ப்புடைய சட்டம் மூலம் மேடைகளில்
அரசியல் பேச்சுக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது.

3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த ஸ்தூபந அம்மையைப் பற்றி எழுதுக.
முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய
கருமொழிகளிலும் பெரியபாடிய ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுருது, சோதிடம்,
மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.

II சிறுநினை :

4த்தகத்தைப் பார்த்துப் படிக்க வைத்தல்.

III 4த்தகப் பயிற்சி :

பக்க எண் : 55 படிக்க வைத்தல்

துணைப்பாடம்

கப்பலோட்டிய தமிழர்

துணைப்பாடம் செயல்பாடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஔரமுத்து ஔருமொடி, பருபதம், பகாப்பதம்

I. திரப்புக :

1. நன்னூல் என்னும் கிலகதன நூலை எழுதியவர் பவணந்தி முனிவர்
2. தமிழில் உள்ள ஔரமுத்து ஔருமொடி மொத்தம் நாற்பத்திரண்டு
3. ஔரமுத்து ஔரு மொடியல் உள்ள குறில் ஔாற்களின் எண்ணிக்கை கிரண்டு
4. பசு என்னும் பறாண்டு தரும் ஔரமுத்து ஔருமொடி அ
5. தற்காலத்தில் 17 ஔரமுத்து ஔாற்கள் மட்டுமே உட்க்கில் உள்ளன.
6. ஔரமுத்து ஔரு மொடியல் உள்ள ஔடிஸ் ஔாற்களின் எண்ணிக்கை நாற்பது
7. சிறு சிறு உறுப்புகளாகப் பரிக்கும் உகையல் அமையும் ஔாற்களை பருபதங்கள் என்பர்.
8. பருபதமாக அமையும் பையர்ச்சால் பயர்ப்பருபதம்
9. பருபதமாக அமையும் உகைச்சால் உகைப்பருபதம்
10. பருபத உறுப்புகள் அறு உகைப்பரும்.
11. பகாப்பதத்தின் உகை நாண்டு
12. ஔரமுத்து என்னும் பறாண்டு தரும் ஔரமுத்து ஔருமொடி கா
13. பருதி, சந்தி, கிடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் உகாரம் எனப்படும்.
14. பருபதத்தின் கிலகியல் அமைவுது உருதி

II. மொருத்துக

1. ஐ - அம்பு 3
2. ஔ - அகலம் 4
3. ஏ - தலைவன் 1
4. யா - உயர்வு 2

III. மத்தகப் பயிற்சி : பக்க எண் - 62, 63 படிக்க உதவுதல்